



தமிழ்நாடு தகவல் ஆணையம்

எண்.2, தியாகராயர் சாலை, (ஆலையம்மன் கோயில் அருகில்), எல்டாம்ஸ் ரோடு சந்திப்பு,
தேனாம்பேட்டை, சென்னை- 600 018. தொலைபேசி எண்: 24347590

ஆணை நாள் 02.11.2020

(முன்னிலை

முனைவர் ரா.பிரதாப்குமார்

மாநிலத் தகவல் ஆணையர்

வழக்கு எண். SA 597/B/20

திரு.நா.சுடலை

மேல்முறையீட்டாளர்

எதிர்

பொதுத் தகவல் அலுவலர்/
மண்டல துணை வட்டாட்சியர்,
திருச்செந்தூர்,
தூத்துக்குடி மாவட்டம்.

பொது அதிகார அமைப்பு

ஆணை

COVID-19 காரணமாக தமிழ்நாடு அரசால், ஊரடங்கு (LOCK DOWN) பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் வைத்து நேரடியாக விசாரணை மேற்கொள்ள இயலாததால், இன்று (02.11.2020) தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு வழக்கு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த விசாரணையில் மனுதாரர் திரு.நா.சுடலை மற்றும் பொதுத் தகவல் அலுவலர், திரு.பாலசுந்தரம், மண்டல துணை வட்டாட்சியர், திருச்செந்தூர், தூத்துக்குடி மாவட்டம் அவர்கள் பங்கேற்றார்.

2. மனுதாரர், தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005 பிரிவு 6(1)-ன்கீழ் 25.11.2019 தேதியிட்ட மனுவில், திருச்செந்தூர் வட்டம், விட்டாட்சியர் அலுவலகத்தில் பசலி 1427 மற்றும் 1428 பசலிகளில் பட்டா பெயர்மாற்றம் தொடர்பான தகவல்களைக் கோரி, பொதுத் தகவல் அலுவலர், வருவாய் வட்டாட்சியர் அலுவலகம், திருச்செந்தூர் அவர்களுக்கு மனு செய்துள்ளார்.

3. 24.12.2019 தேதியிட்ட பொதுத் தகவல் அலுவலரின் தகவல் திருப்தியளிக்காததால், மனுதாரர் தகவல் பெறும் உரிமைச் சட்டப்பிரிவு 19(1)ன் கீழ் 06.01.2020 தேதியிட்டு முதல் மேல்முறையீட்டு மனுவினை மேல்முறையீட்டு அலுவலர் அவர்களுக்கு விண்ணப்பித்துள்ளார். 07.01.2020 தேதியிட்ட தகவல் போதிய தகவல் அல்லாததால், மனுதாரர் 20.01.2020 தேதியிட்டு இரண்டாவது மேல்முறையீட்டு மனுவினை இவ்வாணையத்தில் தாக்கல் செய்துள்ளார். மனுதாரரின் இரண்டாம் மேல்முறையீட்டின் அடிப்படையில் தொலைபேசியின் வாயிலாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

4. இன்றைய விசாரணையின் போது பொதுத் தகவல் அலுவலர் தகவல் வழங்கும் பொருட்டு 1வாரகாலம் அவகாசம் வழங்கப்பட்டு, மனுதாரர் சட்டப்பிரிவு 6(1)-ன் கீழ் கோரிய தகவல்களை வழங்க ஆணையிடப்பட்டது.

5. மேற்படி ஆணைக்கிணங்க பொதுத் தகவல் அலுவலர் ந.க.ஆ2/5075/2020, நாள் 05.11.2020 தேதியிட்ட கடிதத்தின் வாயிலாக மனுதாரர் கோரிய தகவல்களை வழங்கயதாக இவ்வாணைய மின்னஞ்சலுக்கு முகவரியிட்டுள்ளார். வழங்கப்பட்ட தகவல்களில் மனுதாரருக்கு ஆட்சேபனை ஏதும் இருப்பின் தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005, பிரிவு 18(1)-ன் கீழ் மனு செய்ய அறிவுறுத்தப்பட்டு இவ்வழக்கின் விசாரணை இத்துடன் முற்றாக்கம் செய்து இவ்வாணையம் உத்தரவிடுகிறது.

ஓம்/(ரா.பிரதாங்குமார்)
மாநிலத் தகவல் ஆணையர்

//ஆணையத்தின் ஆணைப்படி//

உதவிப் பதிவாளர்

வழக்கு எண். SA 597/B/20

பெறுநர்

பொதுத் தகவல் அலுவலர்/
மண்டல துணை வட்டாட்சியர்,
திருச்செந்தூர்,
தூத்துக்குடி மாவட்டம்.

திரு.நா.சுடலை,
68/35, கிருஷ்ணன் கோவில் தெரு,
திருச்செந்தூர்,
தூத்துக்குடி மாவட்டம் - 628 215.

Copy to: File

MP/PA-12.11.20